

புயல் பாதிப்பு: தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர்கள் ஆய்வு

First Published : 07 Feb 2012 10:10:15 AM IST

விழுப்புரம், பிப்.6: வானூர், மரக்காணம் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தென்னை வாரிய அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வானூர், மரக்காணம் பகுதிகளில் புயலால் சுமார் 300 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை மரங்கள் முற்றிலும் சாய்ந்தன. சில இடங்களில் மரத்தின் நுனி முறிந்தது. எனவே விவசாயிகளுக்கு உதவிட மாவட்ட ஆட்சியர் வா. சம்பத், தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதன் அடிப்படையில் வேளாண் கூடுதல் இயக்குநர் இளங்கோவன், தென்னை வளர்ச்சி வாரிய மண்டல இயக்குநர் ரவிச்சந்திரன், வேளாண் துணை இயக்குநர் மனோகரன், வேளாண் பல்கலைக்கழக தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் உள்ளடக்கிய நிபுணர்குழு கோட்டக்குப்பம், சின்னமுதலியார் சாவடி, பெரிய முதலியார் சாவடி, பொம்மையார்பாளையம், புதுக்குப்பம் பகுதிகளில் பாதிப்படைந்த மரங்களை பார்வையிட்டனர்.

அப்போது விவசாயிகள், சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த பொக்லைன், டிப்பர்கள், எந்திர வாள்கள் மற்றும் திறன்படைத்த தொழிலாளர்கள் தேவை என்று தெரிவித்தனர். மேலும் வட்டியில்லா நீண்டகாலக் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

அதற்கு பதிலளித்த நிபுணர் குழுவினர், முற்றிலும் பாதிப்படைந்த தென்னை தோப்புகளில் நடவு செய்ய புதிய கன்றுகள் அரசால் வழங்கப்படும். கன்றுகள் மகசூல் அளிக்க 4 ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரை விவசாயிகள், ஊடுபயிராக இப்பகுதிக்கு ஏற்ற வாழை சாகுபடி செய்யலாம். தேவையான உதவிகளை தமிழக அரசுடன் இணைந்து தென்னை வளர்ச்சி வாரியம் இதனை செயல்படுத்தும் என்றனர்.

ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் அன்பழகன், வானூர் வட்ட வேளாண் உதவி இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கரூர், பிப். 6: கரூர் மாவட்டத் தோட்டக்கலைத் துறை மூலமாக தேசிய மூலிகைப் பயிர்கள் இயக்கத் திட்ட விளக்கக் கூட்டம் குளித்தலையில் அண்மையில் நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதியோடு தேசிய மூலிகைப் பயிர்கள் இயக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்கீழ் மூலிகைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு சாகுபடிச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் 50 சத மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து விளக்கும் வகையில் தேசிய மூலிகைப் பயிர்கள் இயக்கத் திட்ட விளக்கக் கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் வெ. ஷோபனா தலைமையில் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெ. ஷோபனா பேசியது:

கரூர் மாவட்டத்தில் மூலிகைப் பயிர்கள் குறைந்த பரப்பில் சாகுபடி செய்யப்பட்டாலும், குளோரியோசா எனப்படும் கண்வலிக் கிழங்கு பெருமளவு விவசாயிகளால் அதிகப் பரப்பில் பயிரிடப்படுகிறது.

தேசிய மூலிகைப் பயிர்கள் இயக்கத் திட்டத்தின் கீழ் மூலிகைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு சாகுபடிச் செலவை ஈடுகட்டும் விதமாக, 50 சத மானியம் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


மாவட்ட வேளாண் இணை இயக்குநர் என். சண்முகம் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் ஆத்மா திட்டம் செயல்படும் விதம், அந்தத் திட்டம் மூலம் திசு வாழை செயல் விளக்கத் திடல்கள், மூலிகைப் பயிர்கள் செயல் விளக்கத் திடல்கள் போன்றவற்றை அமைக்கவும், அவ்வாறு திடல் அமைக்கப்பட்ட இடங்களுக்கு விவசாயிகளை அழைத்துச் செல்லவும் வழிவகை குறித்து விளக்கினார்.

மாவட்டத் தோட்டக்கலை துணை இயக்குநர் வெ. சதாசிவம் தேசிய மூலிகைப் பயிர்கள் இயக்கத் திட்டம், இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள், விதிமுறைகள் குறித்தும் பேசினார்.

நிகழ்ச்சியில் வேளாண் துணை இயக்குநர் வி. கந்தசாமி, முன்னோடி விவசாயி கோபாலதேசிகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்கூட்டிய மதிப்பீடு மீண்டும் மாறியது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக குறையும்

பிப்ரவரி 08,2012,01:59



புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவாக, 6.9 சதவீதமாக குறையும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் மதிப்பிட்டுள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 8.4 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.

பொறியியல், வேளாண், சுரங்கம் போன்ற துறைகளின் உற்பத்தி வளர்ச்சி சரிவடைந்து போயுள்ளதே, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) குறைவிற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது, கடந்த நிதியாண்டில், 7 சதவீதமாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதே ஆண்டுகளில், நாட்டின் பொறியியல் துறை வளர்ச்சி 7.6 சதவீதம் என்ற அளவிலிருந்து, 3.9 சதவீதமாக சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தவிர, சுரங்கத் துறை வளர்ச்சி 5 சதவீதத்திலிருந்து, -2.2 சதவீதமாகவும், கட்டுமான துறை வளர்ச்சி, 8 சதவீதத்திலிருந்து, 4.8 சதவீதமாகவும் குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டில் நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தக சேவை துறைகளின் வளர்ச்சி 9.1 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் 10.4 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. எனினும் மின்சாரம், குடிநீர் மற்றும் எரிவாயு போன்ற துறைகளின் வளர்ச்சி 8.3 சதவீதமாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் 3 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.

மேலும், ஓட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி 11.1 சதவீதத்திலிருந்து, 11.2 சதவீதமாகவும், சமூகம் சார்ந்த மற்றும் தனிநபர் சேவை வளர்ச்சி 4.5 சதவீதத்திலிருந்து, 5.9 சதவீதமாகவும் உயரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி, கடந்த மாதம் வெளியிட்ட அதன் காலாண்டு நிதி ஆய்வுக் கொள்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என மறுமதிப்பீடு செய்திருந்தது. ஆனால், அதை விட குறைவாக, மத்திய புள்ளியல் அலுவலக மதிப்பீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னச்சின்ன செய்திகள்

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08, 2012, 00:00 IST



இயற்கை சாய மரம் (பிக்சா ஓரல்லானா): "பிக்ஸின்" என்ற ஆரஞ்சு நிறமியானது இந்த மரத்திலிருந்து பிரித்தெடுக்கப் படுகிறது. உதட்டுச்சாயம் மரம் (அ) ரோகான் (அ) ஆண்டோ என்று அழைக்கப்படுகிறது. மரம் 3 முதல் 4 மீட்டர் உயரம் வளரக் கூடியது. மைசூரு, கேரளம், மேற்குவங்கம், கிழக்குகடற்கரை, ஆந்திரா, மகாராஷ்டிரா, அசாம் ஆகிய இடங்களில் பயிரிடப் படுகிறது. தமிழகத்தில் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

இந்த மரத்தின் விதையைச் சுற்றிலும் மெலிந்த சதைப்பற்றுள்ள அமைப்பைக் கொண்டது.

அதிலிருந்து ஆரஞ்சு நிற பிக்ஸின் (அ) அனட்டோ சாயம் பிரித்தெடுக்கப்படுகிறது. ஒரு மரத்திலிருந்து 0.5 கிலோ வரை விதைகள் பெறலாம். இரண்டாம் ஆண்டு முடிவில் ஒரு எக்டருக்கு 300 - 550 கிலோ வரை விதைகள் அறுவடை செய்யலாம். மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் 34 வேறுபட்ட இடங்களிலிருந்து சேகரிக்கப் பட்ட விதையில் உள்ள பிக்ஸின் அளவானது 1.15 சதம் முதல் 3.13 சதம் வரை பெறப்பட்டது. பிரேசில் நாடானது 3000 முதல் 10,000 டன்கள் வரை விதைகளை ஏற்றுமதி செய்கிறது.

பிக்ஸின் ஆரல்லின் என்ற இரண்டு சாய மரங்களின் நிறமிகள் விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. கேரமல் (இளஞ்சிவப்பு மஞ்சள் நிற சாயமேற்றி) நிறமிக்கு பிறகு அனட்டோவானது உலகிலேயே இரண்டாவது சிறந்த சாயமேற்றியாக பயன்படுகிறது. அனட்டோ சாயமானது உணவுப் பொருட்களிலும், துணிகளுக்கு சாயமேற்றவும், சோப்பு, வெண்ணெய், செயற்கை வண்ணம், உதட்டுச்சாயம், உடம்பில் வர்ணம் பூசவும் நிறமேற்றியாக பயன்படுகிறது. விதையைச் சுற்றியுள்ள சதைப்பற்றுள்ள பகுதியானது மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. (தகவல்: முனைவர் க.குமரன், மா.கிருபா, முனைவர்.பெ.துரை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம்-641 301. 04254-222 010)

நிலக்கடலையை தாக்கும் அப்லா வேர் நோய்: மஞ்சள் பூசணம் (அ) அப்லா வேர் நோய் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மஞ்சள் பூசணம் நோய் அல்லது அஸ்பெர்ஜில்லஸ் பிளேவஸ் என்ற பூஞ்சாண நோய்க்காரணி மூலம் உண்டாகிறது. இந்நோய் இளம் பருவத்திலேயே அதாவது விதை முளைக்கும் பருவத்தில் ஏற்படுவதால் அதிக விளைச்சல் இழப்பை நிலக் கடலையில் ஏற்படுத்துகிறது. அப்லா டாக்சின் என்ற நச்சுப் பொருள் இந்நோயினால் தோன்றுவதால் அவ்வாறான நிலக்கடலைகளை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கேடு விளைவிக்கிறது.

இப்பூஞ்சாண விதைகளைத் தாக்கி அவற்றை முளைக்காமல் செய்கிறது. இதனால் இலைகள் வெளிவராமல் விதைகள் கருகிவிடுகின்றன. இப்பூஞ்சாணம் பாதி முளைத்தும் முளைக்காத விதையிலைகளைத் தாக்குவதால் விதையிலைகள் சுருங்கி சிறுத்துவிடுவதுடன் கருகியும் விடுகின்றன. விதையிலிருந்து முளைவேர், விதையிலை ஆகியவை வெளிவரும் முன்பாகவே அழுகிவிடுகின்றன. பாதிக்கப்பட்ட விதைகளை மஞ்சள் கலந்த பச்சைநிற பூஞ்சாண நூல் மூடியிருக்கும். இப்பூஞ்சாணம் மண்ணுடன் தொடர்பு கொண்டுள்ள இளம் செடிகளில் தண்டுப்பகுதியைத் தாக்கி மடியச் செய்கின்றன. பாதிக்கப்பட்டவிதையிலைகளில் காய்ந்த புள்ளிகள் பழுப்பு நிற கருஞ்சிவப்பு ஓரங்களுடன் காணப்படும். பாதிக்கப்பட்ட இளஞ்செடிகளின் வளர்ச்சி குன்றியும் இலைகளின் அளவு குறைந்தும் வெளிறிய பச்சை நிறத்துடனும் காணப்படும். பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கிப் பார்த்தால் இரண்டாம் நிலை வேர்கள் உருவாவது

பாதிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

இந்நோயைக் கட்டுப்படுத்த: நல்ல தரமான நோய் பாதிக்கப் படாத விதைகளைப் பயன்படுத்த வேண்டும். விதைகளைச் சேமித்து வைப்பதற்கு முன் அதிகமான ஈரம் இல்லாமல் நன்கு காயவைக்க வேண்டும். திரம் 3 கிராம் / கிலோ (அ) கார்பண்டசும் 2 கிராம் / கிலோ விதை என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைக்கும் முன் விதைகளை டிரைகோடெர்மா விரிடி 4 கிராம்/ கிலோ விதை (அ) சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம்/ கிலோ விதை என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்யவும். (தகவல்: முனைவர் ப.லதா, ப.சாந்தி, சி.நடராஜன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை-614 602. 94864 18661)

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

இலுப்பை மரம்

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2012,00:00 IST

இந்தியாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக வளர்கிறது. இதன் விதையிலிருந்து பிரித்து எடுக்கப்படும் எண்ணெய், இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது.

அறிவியல் பெயர்: பேசியா லேட்டிபோலியா.

பருவநிலை: வருட மழைப்பொழிவு 800 மி.மீ. முதல் 1800 மி.மீ. வரை உள்ள பகுதிகளில் இம்மரங்கள் செழிப்பாக வளர்கின்றன.

மண்: மணல் கலந்த மண்ணில் சிறப்பாக வளரும். வண்டல் மண்ணிலும் சிறப்பாக வளர்கிறது.

நாற்றங்கால் தொழில் நுட்பங்கள்: ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பழுத்த பழங்கள் உள்ள கிளைகளை உலுக்குவதன் மூலம் சேகரிக்கப்படுகின்றன. இப்பழங்கள் தரைகளில் உரசப் பட்டு நீரில் ஊறவைக்கப்பட்டு விதை உறைகளிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

நாற்றங்காலில் பாத்திகள் அல்லது மண், எரு மற்றும் மணல் கலந்த நெகிழ்தாள் பைகளில் நட்டு நீர் தெளிக்கப்படுகிறது. இவ்விதை நாற்றங்காலில் 30 செ.மீ. து 15 செ.மீ. இடைவெளிகளில் 1.5 முதல் 2.5 செ.மீ. ஆழத்தில் ஊன்றப் படுகின்றன. நட்டபின் 15 நாட்களுக்குப் பிறகே முளைக்கும். இந்நாற்றுக்கள் ஓராண்டு வரை நேரடியான வெயில் படாமல் பாதுகாக்கப்படுகின்றன.

நடவு முறைகள்: நாற்றங்காலில் உள்ள ஓராண்டு நிரம்பிய நாற்றுக்கள் வயல்களில் மழைக்காலங்களில் நடவு செய்யப்படுகின்றன. வயல் நடவிற்கு 0.5மீ அகலமும் 0.5மீ நீளமும் உள்ள குழிகள் தோண்டப்பட்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடப்படுகிறது.

நடவிற்பொழுது ஆணிவேரை அசைக்காமல் கவனத்துடன் நடவு செய்ய வேண்டும். பிறகு நீர் தெளிக்கப்படுகிறது. மூன்று மாத இடைவெளிகளில் களைநீக்கம் செய்து செடியைச் சுற்றிலும்

லேசாகக் கொத்தி கிளறிவிட வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை களை நீக்கம் செய்வது அவசியம்.

பயன்கள்: மிக்க கடினமான மரக்கட்டைகள் கட்டுமானம் மற்றும் மரச் சாமான்களிலும் பயன்படுகிறது.

எம்.அகமது கபீர், தாராபுரம், 93607 48542.

நுண்ணீர் பாசனத்திட்டம்

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2012,00:00 IST

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக விவசாயிகளுக்காக, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு இரண்டாவது பசுமைப் புரட்சிக்காக விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, குறைந்த நீரில் அதிக பரப்பளவு சாகுபடி செய்ய, பாசனப் பகுதியை இரட்டிப்பாக்க, கிடைக்கின்ற நீரைக் கொண்டு ஒவ்வொரு துளி நீரிலும் உணவு உற்பத்தியை பெருக்க இந்த ஆண்டு சுமார் 5000 ஏக்க்டேர் விவசாயிகளுக்காக இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதில் ரெயின்கன் அமைக்க 2000 ஏக்க்டேருக்கும், மொபைல் ஸ்பிரிங்ளர் (நுண் தெளிப்புபாசனம்) 2500 ஏக்க்டேரும் உள்ள மற்றும் நீர்வள, நிலவள திட்டத்தில் சுமார் 5000 ஏக்க்டேருக்கும் மேல் அமைக்கப் பட வேண்டிய பகுதி உள்ளது.

எனவே, இது நாள் வரை தமிழக விவசாயிகளுக்கு, இதுவரை கிடைத்திராத அனைத்து விதமான தெளிப்புநீர் பாசன முறைகளுக்கும் 1. மைக்ரோ ஸ்பிரிங்க்ளர், 2. மினி ஸ்பிரிங்க்ளர், 3.

போர்ட்பிள் ஸ்பிரிங்க்ளர், 4. ரெயின்கன், 5. செமி மற்றும் பெர்மனன்ட் ஸ்பிரிங்க்ளர் போன்ற விவசாயிகளின் தேவையை அறிந்து தேவையான விவசாயிகளுக்கு தேவையான தெளிப்புநீர் பாசன கருவிகளை 100 சதவீத மானியத்தில் வழங்க உள்ளது.

தேவையுள்ள விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலகத்தையோ, தோட்டக் கலை அலுவலகத்தையோ, வேளாண்மை பொறியியல் அலுவலகத்தையோ தொடர்புகொண்டு பயன்பெற கேட்டுக் கொள்கிறோம். விரிவான விவரங்களுக்கும் தேவையான ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: எம்.பெரியசாமி, 97870 50505.

பூக்கள் விலை தொடர்ந்து ஏறுமுகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

பிப்ரவரி 07,2012,10:20



சேலம்: தைப்பூசம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்கள் விலையும் உச்சத்தில் இருந்தது. சேலம் மாவட்டத்தில் பூலாவரி, வீரபாண்டி, நெய்க்காரப்பட்டி, மகுடஞ்சாவடி, அரியானூர், பனமரத்துப்பட்டி, வீராணம், செட்டிசாவடி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர், பொம்மிடி, கடத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலம் பூ மார்க்கெட்டில் பொங்கலுக்கு முன்பு வரை சாமந்தி உட்பட பல்வேறு பூக்களின் விலை குறைவாகவே இருந்தது. பொங்கலுக்கு பின், பூக்களின் விலையில் ஏற்றம் காணப்பட்டது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வந்ததால், பூக்களின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.

சேலம் பூ மார்க்கெட் என்.எஸ்.கே., பூ கமிஷன் மண்டியை சேர்ந்த சந்தான கிருஷ்ணன் கூறியதாவது: சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு தினமும் பூக்கள் வரத்தாகின்றன. கடந்த டிசம்பர் மாதம் சாமந்தி பூக்கள் வரத்து அபரிமிதமாக இருந்தது. இதனால், ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையானது. தினமும் சேலம் மார்க்கெட்டுக்கு, 20 டன் சாமந்தி பூக்கள் வரத்தாகின்றன. இங்கிருந்து சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்துக்கும் சாமந்தி பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. பொங்கல் முதல் பூக்களின் விலையில் உயர்வு ஏற்பட்டது. பொங்கலன்று ஒரு கிலோ வெள்ளை சாமந்தி பூ, 160 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, ஒரு கிலோ சாமந்தி பூ விலை, 100 ரூபாயாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பூ வியாபாரிகள் கூறியதாவது: தைப்பொங்கலை முன்னிட்டு முகூர்த்த தினம் தொடர்ந்து வந்ததால், அனைத்து பூக்களுக்கும் நல்ல விலை கிடைத்து வருகிறது. நாளை (இன்று) தைப்பூசம்

மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பூக்கள் வாங்க பூ மார்க்கெட்டில் காலையில் இருந்தே வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்துள்ளனர். ஒரு கிலோ சம்பங்கி பூ, 80 ரூபாய், பொம்மிடியில் இருந்து வந்துள்ள பட்டன் ரோஸ், 200 ரூபாய், பல வண்ணங்களில் வந்துள்ள ஒசூர் ரோஜா பூக்கள், 120 ரூபாய், குண்டுமல்லி, 250 ரூபாய், ஜாதிமல்லி, 240 ரூபாய், கனகாம்பரம் 350 ரூபாய், அரளி 160 ரூபாய்க்கு விற்பனையானது. பூ மாலைகளின் விற்பனையும் அதிகம் காணப்படுகிறது. 60 முதல் 200 ரூபாய் வரை மாலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பொங்கலுக்கு பின், பூக்களுக்கு தொடர்ந்து விலை கிடைத்து வருவது விவசாயிகள் மட்டுமின்றி, வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடலை சாகுபடியில் நவீனம்

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2012,22:23 IST



தாடிக்கொம்பு :தாடிக்கொம்பு மாரம்பாடி அருகே பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் பிரவீன் டைட்டஸ். பி.இ., கம்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது, மிக குறைந்த செலவில், 12 மாதங்களும் கடலை சாகுபடி செய்து, மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறார்.

அவர் கூறியது: கடலையில், பழைய முறையான பாத்தி கட்டி சாகுபடி செய்வதில், மூன்றில் கால்பங்கு வரப்பு மற்றும் பாத்திக்கே வீணாகிவிடும்.

ஆனால், புது முறையில் பாத்தி இல்லாத சமநிலத்தில் கடலை நடவு செய்வதால், நிலம் வீணாவது தவிர்க்கப்படும்.

மேலும், பாத்தி முறையில் 15 நாட்களில் முதல் களை, 45 நாட்களில் இரண்டாம் களை எடுத்தல் மற்றும் உரமிடுதல், 90 நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம்.

புது முறையில் இரண்டாம் களை மற்றும் உரம் இட்டு, அறுவடை செய்துவிடலாம். நிலத்தை உழவு செய்யும் போதே, இயந்திரம் கொண்டு கடலை நடவு செய்வதால், மண்ணின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும்.

இதனால் 12 மாதங்களும் கடலை சாகுபடி செய்யலாம். அரசின் மானிய விலையில் தெளிப்பான்களை வாங்கி நிலம் முழுவதும் அமைத்து விட்டால், நீர் பாய்ச்சவும் ஆட்கள் தேவையில்லை. இதனால் பாத்தி முறையை விட பல மடங்கு செலவு குறைவு. அதிக லாபம் கிடைக்கும், என்றார்.

முதுகுளத்தூரில் பொய்த்தது விவசாயம் : கரிமூட்ட தொழிலுக்கு மாறிய விவசாயிகள்

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2012,22:04 IST

முதுகுளத்தூர் :முதுகுளத்தூர், கடலாடி, கமுதி பகுதிகளில் நீரின்றி விவசாயம் பொய்த்துப்போனது. பிழைப்புக்கு வழியின்றி தவித்த விவசாயிகள் மரங்களை வெட்டி கரிமூட்ட தொழிலுக்கு மாறியுள்ளனர்.

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி பகுதிகளுக்கு வைகை ஆற்றிலிருந்து நீர்வரத்து இல்லை. மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.

நீர்வரத்து இல்லாததால் மலட்டாறு, குண்டாறுகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் மூன்று தாலுகாக்களில் 10 ஆயிரம் விவசாய நிலங்கள் பாளம் பாளம் வெடித்துள்ளன.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற குறுகிய காலமே வழங்கப்பட்டதால், பெரும்பாலான விவசாயிகள் பயன்பெற முடியவில்லை.

விவசாயமும் பொய்த்து, இழப்பீடு தொகையையும் பெற முடியாமல் தவித்த விவசாயிகள் வயிற்றுப்பாட்டிற்கு ரேஷனில் வழங்கப்படும் இலவச அரிசியை பயன்படுத்தி வருகின்றனர்.

பிற செலவினங்களுக்கு விறகுகளை வெட்டி கரிமூட்ட தொழில் செய்து வருகின்றனர்.

கீழ்த்தாவல் விவசாயி முனியசாமி கூறியதாவது: பிரதான ஆற்று பாசனம் இல்லாததால்,

விவசாயம் அழிந்து நிலங்கள் வீட்டடி மனைகளாகி வருகின்றன.

போதிய நீர் ஆதார அமைப்புகள் ஏற்படுத்தாவிடில் வரும் காலங்களில் விவசாயம் அழிவது உறுதி. நிலங்களில் கருவேல மரங்கள் வளர்த்து கரிமூட்டம் மட்டுமே பிரதான தொழிலாக மாறும்.

எவ்வித முதலீடும் தேவையில்லாதால் கரிமூட்ட தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர், என்றார்.

கோடை பயிருக்கு சலுகை

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2012,22:34 IST

சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றியத்தில் கோடை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

நீர்வள,நிலவள திட்டத்தில் உளுந்து ,பாசிப்பயறு,குறைந்த நீர் தேவையில் விளையும் மக்கா சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதை, உரங்கள்,இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நீர்பாசன வசதியுள்ள கடலை பயிர் செய்யும் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் தெளிப்பான், மழை தூவான்கள் வழங்கப்படும்.

விவசாயிகள் சிங்கம்புணரி வேளாண்மை வளர்ச்சி மையத்தை அணுகுமாறு உதவி இயக்குனர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

கொள்முதல் நிலையம் இல்லாமல் தவிக்கும் மரக்காத்தூர் விவசாயிகள்

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2012,22:32 IST

காளையார்கோவில் : மரக்காத்தூர் ஊராட்சியை மையமாக வைத்து அரசு நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்ஊராட்சியில் 2ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல்சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை நடந்து வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை 30 கி.மீ.,தொலைவில் உள்ள புல்லுக்கோட்டையில் செயல்படும் அரசு கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று விற்க வேண்டும்.

அதிக செலவு ஏற்படுவதால், பெரும்பாலான விவசாயிகள்,வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ,தொடக்க

வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் அரசு நெல் கொள்முதல்நிலையம் துவக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் இல்லை : முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2012,23:13 IST

பொள்ளாச்சி : "பொள்ளாச்சி தாலுகாவில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் இல்லை," என்று கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டத்தில் பேசிய விவசாயிகள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் எனப்படும் வாய்ச்சப்பை நோய் இருப்பதாகவும், நோய் தாக்குதலால் நான்கு பசுமாடுகள் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி அடுத்த மார்ச்சுநாயக்கன்பாளையம் பகுதியில் கோமாரி நோயால் கால்நடைகள் இறப்பு அதிகரித்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பொள்ளாச்சி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் நாகராஜன்

கூறியதாவது: பொள்ளாச்சி தாலுகாவில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் இல்லை. விவசாயிகள் தெரிவித்த மார்ச்சுநாயக்கன்

பாளையம் சுற்றுப்பகுதியில் கால்நடைத்துறை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

அங்கு, கால்நடைகள் வேறு நோய் தாக்கி இறந்துள்ளன. விவசாயிகளிடையே விழிப்புணர்வு இல்லாததால் கால்நடைகள் இறந்துள்ளன. கிராம மக்களிடமும், விவசாயிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமங்களில் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. அப்போது கால்நடை வளர்க்கும் விவசாயிகள் அனைவரும் அவற்றை முகாமிற்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இந்தாண்டு பொள்ளாச்சி தாலுகாவுக்கு "அஸ்காட்" திட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி 63 ஆயிரம் "டோஸ்" வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு ஊசிகள் 18 கால்நடை மருந்தகங்கள் மூலம் கால்நடைகளுக்கு போடப்படுகிறது. இன்னும் 21 நாட்களுக்குள் தடுப்பூசி போடும் பணி நிறைவு செய்யப்படும்.

விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி, கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இந்த நோய் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போடப்படுகிறது.

சந்தையில் இருந்து புதிதாக கால்நடை வாங்கி வரும் போது இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. புதிதாக வாங்கி வரும் கால்நடைகளை மூன்று நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைத்து பராமரிக்க வேண்டும். இந்த நோய் தாக்கிய கால்நடைகளுக்கு முதலில் காய்ச்சல் வரும். தொடர்ந்து வாய், கால் பகுதியில் புண் ஏற்படும்.

பால் கறக்கும் மடியில் புண் ஏற்படும். அதே நிலையில் மற்ற மாடுகளுடன் கலந்து வைக்கும்போதும், ஒரே பால்காரர் அனைத்து மாடுகளிலும் பால் கறப்பதன் மூலமும் நோய் பரவுகிறது.

கால்நடைக்கு இந்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். நோய் தாக்கிய மாட்டை தனிமைப்படுத்தி திரவ உணவு கொடுக்க வேண்டும். இதன் மூலம் கால்நடை இறப்பை தவிர்க்க முடியும். இவ்வாறு, நாகராஜன் கூறினார்.

மானியத்துடன் இடுபொருள்: விவசாயிகளுக்கு ஸ்மார்ட் கார்டு

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2012,23:26 IST

பேரூர் : "மானியத்துடன் கூடிய இடுபொருட்களை விவசாயிகள் எளிதாக பெற, ஸ்மார்ட் கார்டு வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது'என, வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்தார்.

தொண்டாமுத்தூரில் சிறு, குறு விவசாயிகள் கணக்கெடுப்பு மற்றும் மண்மாதிரிகள் சேகரித்தல் முகாம் நடந்தது. முகாமை ஒன்றிய தலைவர் மதுமதி துவக்கி வைத்தார்.

இதில், வேளாண் இணை இயக்குனர் இளங்கோ பேசியதாவது: மானியத்துடன் கூடிய இடுபொருட்களை, விவசாயிகள் எளிதாக பெற, அரசு புதிய வழிமுறையை அறிவித்துள்ளது. இதற்காக, விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டுள்ளது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் முதல்கட்டமாக, 7,208 சிறு, குறு விவசாயிகளுக்கு, அடையாள அட்டை விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக, பேரூர்செட்டிபாளையம், பூலுவப்பட்டி, தீத்திபாளையம், தேவராயபுரம், தாளியூர் உள்பட பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பு, மண்மாதிரிகள் சேகரிப்பு முகாம் எடுக்க, திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் சாகுபடி, கால்நடைகள், விவசாயம் சார்ந்த தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அனைத்து தகவல்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். தகுதியின் அடிப்படையில், விவசாயிகளுக்கு தேவையான, ஸ்மார்ட் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

இவ்வாறு, வேளாண் இணை இயக்குனர் பேசினார்.

வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயஹ் பேசுகையில், "மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு, குறு விவசாயிகளும் "ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு' பெற்று, அரசின் அனைத்து வேளாண் நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு இத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய, களப்பணியாளர்கள் பங்கு மிகவும் அவசியமாகும்," என்றார். பேரூர் செட்டிபாளையத்தில் முன்னோடி விவசாயி கந்தசாமி என்பவரது தோட்டத்தில் மண்மாதிரிசேகரிப்பு செயல்விளக்கம் நடந்தது. தமிழக வேளாண் பல்கலை விவசாயப்பிரிவைச் சேர்ந்த 120 மாணவ, மாணவியர், தொண்டாமுத்தூரில் உள்ள 15க்கும் மேற்பட்ட, வருவாய் கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தி, மண்மாதிரி சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். வேளாண் பல்கலை டீன் ராஜராஜன், மண் பரிசோதனை மைய வேளாண் அலுவலர் ஜெயசித்ரா, வேளாண் அலுவலர்கள் கவிதா, அன்பழகி, வேளாண் உதவி அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினகரன்

நெற்பழ நோய் தாக்குவதால் நெல்லின் தரம், மகசூல் பாதிப்பு கட்டுப்படுத்த வழிமுறை வயல்தின விழாவில் விளக்கம்

நீடாமங்கலம்: நெற்பழ நோய் தாக்குதலால் நெல் லின் தரம், மகசூல் பாதிக்கப்படுகிறது. நோயை கட்டுப்படுத்த வயல்தின விழாவில் விளக்கம் அளிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை ஒன்றியம் முனங்காடு கிராமத்தில் நெற்பழ நோய் தொடர்பாக விவசாயிகளின் வயல்களில் முதல் செயல் விளக்கத்திடல் அமைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெற்பயிரில் நெற்பழ நோய் தாக்குதல் கடந்த சில ஆண்டுகளாக கானப்படுகிறது. இந்நோய் தாக்குதலுக்கு உள்ளான கதிர்கள் கறுப்பு நிறமாக மாறிவிடுவதால் விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த நோயை கட்டுப்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த முடிவுகளின்படி வருமுன் காக்கும் வகையில் கதிர் தோன்றும் பருவம், பால் பிடிக்கும் சமயங்களில் புரோப்பிகோனோசோல் மருந்தை ஏக்கருக்கு 200 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இதை பரவலாக்கம் செய்யும் நோக்கத்தில்

முத்துப்பேட்டை ஒன்றியம் முனங்காடு கிராமத்தில் 10 விவசாயிகளின் வயல்களில் முதல் நிலை செயல்விளக்க திடல்கள் அமைக்கப்பட்டது. இந்த நெற்பயிர் நோய் மேலாண்மை முறை குறித்து மற்ற விவசாயிகள் தெரிந்துகொள்ளும் வகையில் வயல் தினவிழா நடந்தது.

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செங்குட்டுவன் துவங்கி வைத்து பேசுகையில், காவிரி பாசன பகுதியில் நெற்பழ நோயால் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நோய் ஒருவகையான பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. விதை, காற்று, நீர் மூலமாக பரவி நெற்பயிரை தாக்குகிறது. நோயின் பூஞ்சாண அறிகுறி பூக்கும் பருவத்திற்கு பின்னரே வெளிப்படுகிறது. இத்தகைய பூஞ்சாண தாக்குதலால் ஒவ்வொரு நெல் மணியும் பூஞ்சாணத்தின் வித்துகளால் நிரம்பி அதன் வெளிப்பகுதி பச்சையாகவும் உட்பகுதி மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாகவும் உருண்டை வடிவிலும் மாறிவிடும். இதனால், அதிக அளவில் நெல்லின் தரமும் மகசூலும் பாதிக்கப்படுகிறது. இதனை வருமுன் காப்பதன் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்றார்.

முன்னோடி விவசாயிகளின் வயல்களில் அமைக்கப்பட்டிருந்த செயல்விளக்க திடலுக்கு மற்ற விவசாயிகளை அழைத்து சென்று மருந்து தெளித்த வயலிலும், தெளிக்காத வயலிலும் உள்ள நோயின் தீவிரம் குறித்து காண்பிக்கப்பட்டது.

முதல் நிலை செயல் விளக்கத்திடலில் பயனடைந்த விவசாயிகள் கூறுகையில், நோய் முன்காப்பு முறையாக புரோப்பிகோனோசோல் தெளித்தபின் நெற்பயிரில் சிறிதளவு கூட நெற்பழ நோயின் பாதிப்பு இல்லை. இதனால் நெல் மகசூல் கூடுதலாகவும், நெல்மணிகள் தரமாகவும் சுத்தமாகவும் உள்ளது என்றனர். ஏற்பாடுகளை முன்னோடி விவசாயி ராஜமாணிக்கம், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ரேகா மற்றும் வேளாண் உதவி அலுவலர் அண்ணாதுரை செய்திருந்தனர்.

சின்னமனூர் பகுதியில் துவரை அறுவடை பணி தீவிரம்

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் நடப்பட்ட துவரை அறுவடை துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

சின்னமனூரைச் சுற்றியுள்ள அய்யம்பட்டி, புலிக்குத்தி, சங்கராபுரம், நாகலாபுரம், குச்சனூர், வெள்ளையம்மாள்புரம், அப்பிபட்டி, கரிச்சிப்பட்டி, காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, போன்ற பகுதிகளில் கிணற்று மற்றும் மானவாரி மழை நீர் பாசனத்தில் சுமார் நூற்று கணக்கான ஏக்கரில் 10 மாத பயிரான துவரம்பயறு பயிர் செய்திருந்தனர்.

தற்போது துவரை வளர்ந்து பயராக மாறியுள்ளது. ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். நல்ல மழையின் காரணமாக பயிரில் நோய் தாக்குதல் அதிகம்

இல்லாமல் ஆரோக்கியமாக வளர்ந்து நல்ல விளைச்சல் கண்டுள்ளது.

விவசாயிகள் தற்போது அறுவடையை துவக்கி வேகமாக செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் ரூ.3 ஆயிரத்து 100 வரை விலைபோனது. தற்போது ஒரு குவிண்டால் 4 ஆயிரம் வரை விலை போகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். துவங்கியுள்ள அறுவடை பணி ஒரு மாதம் வரை நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தேனி மாவட்ட அளவிலான வியாபாரிகள் சின்னமனூர் பகுதியில் முகாமிட்டு விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்து வருகின்றனர்.



பொது விநியோக முறையில் பருப்பு வகைகள் விற்பனையை கைவிட மத்திய அரசு பரிசீலனை



ரிட்டுராஜ் திவாரி,புதுடெல்லி

வரும் நிதியாண்டிலிருந்து, பொது விநியோக முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருப்பு வகைகள் விற்பனையை கைவிட மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாநிலங்கள்

கடந்த 2008 ஆம் ஆண்டில் பருப்பு விலை கடுமையாக அதிகரித்ததையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொது விநியோக திட்டங்கள் வாயிலாக மானிய விலையில் பருப்பு வகைகளை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

இதன்படி, மாநிலங்கள் தங்களுக்கு தேவையான பருப்பு வகைகளை அரசு நிறுவனங்களான

எஸ்.டி.சி, பி.இ.சி, எம்.எம்.டி.சி மற்றும் நேஃபெட் ஆகிய நிறுவனங்கள் மூலமாக இறக்குமதி செய்து பொது உணவு பொருள் வழங்கு திட்டங்கள் வாயிலாக அவற்றை பொது மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றன.

இறக்குமதி

நடப்பு ஆண்டிற்கு சுமார் 5 லட்சம் டன் பருப்பு இறக்குமதிக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இறக்குமதி நிறுவனங்கள் மாநிலங்களிடமிருந்து போதிய ஆர்டர்கள் இல்லாததால் இதுவரை 1.65 லட்சம் டன் பருப்பு வகைகளையே இறக்குமதி செய்துள்ளன.

தற்போது தமிழ்நாடு, கேரளா மற்றும் இமாசல பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தவிர பெரும்பாலான மாநிலங்கள் இத்திட்டத்தில் ஈடுபாடு காட்டுவதாக தெரியவில்லை என்பதால் இத்திட்டத்தை கைவிட மத்திய அரசு ஆலோசித்து வருவதாக நுகர்வோர் விவகார துறை செயலாளரான ராஜிவ் அகரவால் தெரிவித்துள்ளார்.

2010-11-ஆம் பருவத்தில் 1.82 கோடி டன்னாக இருந்த பருப்பு வகைகள் உற்பத்தி, நடப்பு பருவத்தில் (2011-12) 1.73 கோடி டன்னாக சரிவடையும் என வேளாண் துறை அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. எனவே, மத்திய அரசின் இந்த முடிவு பாதகமாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக விநியோகம் செய்யப்படும் பருப்பின் விலையில் ரூ.10 அரசு மானியமாக வழங்கப்படுகிறது.

உற்பத்தி அதிகரிப்பால் உருளைக்கிழங்கு ஏற்றுமதி விறுவிறுப்பு



மாதவி சாலி, சுதானுகா கோஸல், அகமதாபாத் / கொல்கத்தா

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நாட்டின் உருளைக்கிழங்கு உற்பத்தி சிறப்பாக அதிகரித்ததையடுத்து இதன் ஏற்றுமதி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

நடப்பு பருவத்தில் நாட்டின் உருளைக்கிழங்கு உற்பத்தி 3.70 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் டன் உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில், காய்கறிகளில் அளவின் அடிப்படையில் உருளைக்கிழங்குதான் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இது, பாகிஸ்தான், சிங்கப்பூர், துபாய், மலேசியா மற்றும் இலங்கை போன்ற மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளுக்கு பெரும்பாலும் ஏற்றுமதி

செய்யப்படுகிறது.

தற்போது உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் வர்த்தக வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள பஞ்சாப் மாநில அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது.

உற்பத்தி அதிகரித்ததால் இதன் விலை சரிந்து போனதில் விவசாயிகள் இழப்பினை சந்தித்துள்ளதாக தெரிகிறது

நடப்பு 2011-12-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9%-ஆக சரிவடையும் என மதிப்பீடு



இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு,புதுடெல்லி

நடப்பு 2011-12-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.9 சதவீதமாக சரிவடையும் என மத்திய அரசு முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் பொருளாதாரத்தில் 8.4 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, நடப்பு நிதி ஆண்டில் ஜி.டீ.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மிகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம்

கடந்த 2010 டிசம்பர் மாதத்திலிருந்து பொது பணவீக்கம் 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்து வந்தது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி கடந்த 2010 மார்ச் மாதத்திலிருந்து முக்கிய கடன்களுக்கான வட்டியை 13 முறை உயர்த்தியது. இதனையடுத்து, வங்கிகள் கடனிற்கான வட்டியை உயர்த்தின. இதன் காரணமாக நுகர்வோர் சாதனங்கள், கார்கள் போன்றவற்றின் விற்பனை சரிவடைந்தது. மேலும், நிறுவனங்களும் விரிவாக்கத் திட்டங்களை தள்ளிவைத்தன. இதுபோன்ற காரணங்களால், நடப்பு நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது.

மானியச் சுமை

அரசின் மானியச் சுமை அதிகரிப்பால், நடப்பு நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையின் அளவு 5.6 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் 6.8 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்படும் என எஸ் - பி என்ற சர்வதேச தர நிர்ணய அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

கடந்த 2005-06, 2006-07, 2007-08 ஆகிய ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால், கடந்த 2008-ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் உருக்குலைவு ஏற்பட்டது. இதனால் நாட்டின் ஏற்றுமதி குறைந்து, கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைந்தது. அதன் பிறகு தற்போதுதான் வளர்ச்சி மிகவும் சரிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்துறை உற்பத்தி

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவதில் 26 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 2011 ஜூன் மாதத்தில் 9.5 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் முறையே 3.7 சதவீதம், 3.4 சதவீதம் மற்றும் 2 சதவீதமாக சரிவடைந்தது. இவ்வாறு படிப்படியாக குறைந்து வந்த வளர்ச்சியில் அக்டோபர் மாதம் 4.7 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டது. நவம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 5.9 சதவீதம் அதிகரித்தது.

உற்பத்தி துறை

தொழில்துறை உற்பத்தியை கணக்கிடுவதில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ள கார்கள், சிமெண்டு, உருக்கு பொருள்கள், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட உற்பத்தி துறையில் கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில் 7.6 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் இந்த வளர்ச்சி 3.9 சதவீதமாக குறையும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

நிலங்களை கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சினைகள், அரசிடம் அனுமதி பெறுவதில் ஏற்படும் கால தாமதம் போன்ற காரணங்களால் நடப்பு நிதி ஆண்டில் சுரங்கத் துறையின் உற்பத்தி 2.2 சதவீதம் வீழ்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இதில் 5 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டு இருந்தது.

கடந்த நிதி ஆண்டில் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்த கட்டுமானத் துறையின் உற்பத்தியில் நடப்பு நிதி ஆண்டில் 4.8 சதவீதம் மட்டுமே வளர்ச்சி ஏற்படும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மின் உற்பத்தி 8.3 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் துறை

இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளைச் சார்ந்துள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண் துறை உந்துசக்தியாக திகழ்கிறது. கடந்த நிதி ஆண்டில், இத்துறையில் வியக்கத்தக்க வகையில் 7 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டு இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் இந்த வளர்ச்சி 2.5 சதவீதமாக குறையும் என முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.